
Shri Subrahmanya Bhujangam 1

ஸ்ரீஸுப்³ரஹ்மண்ய பு⁴ஜங்க³ம் 1

Document Information



Text title : subrahmaNya bhujaNgam

File name : subrabhujanga.itx

Category : subrahmanya, bhujanga, shankarAchArya

Location : doc_subrahmanya

Author : Shankaracharya

Transliterated by : Ravishankar Mayavaram msr at comco.com

Proofread by : Ravishankar Mayavaram, P. P. Narayanaswami swami at math.mun.ca, Karthik Raman

Description-comments : <https://archive.org/details/CompleteWorksOfSriSankaracharyaIn20Volumes1910Edi>

Latest update : March 15, 2001, March 31, 2024

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

March 31, 2024

sanskritdocuments.org



Shri Subrahmanya Bhujangam 1

ஸ்ரீஸுப்³ரஹ்மண்ய பு⁴ஜங்க³ம் 1



Comments by Ravishankar Mayavaram

shrI subrahmaNya bhujangam is a stotra sung under inspiration by shrI Adi shankarAchArya at Thiruchendur (presently located in Tamil Nadu, India). When he meditated upon shrI subrahmaNya, he became aware of the self luminous light shining in his heart and words came out his mouth in extempore in bhujanga metre. It is also said that AchArya then actually saw the AdisheSha worshipping the Lord and adopted the bhujanga metre.

Major portion of the translation provided here is adopted from, Iyer, Ganesa M., Srimat Sankara Bhagavat Padal's Sri Subrahmanya Bhujangam, The Little flower Company, Madras, 1992.

Invocation of shrI vighneshvara

ஸதா³ பா³லரூபா³ஸி³ விக்⁴நாத்³ரிஹந்த்³

மஹாத்³ந்திவக்த்ரா³ஸி³ பஞ்சாஸ்யமாந்யா³ |

வித்⁴ந்த்³ராதி³ம்ரு³க்³யா³ க³ணேஸாபி⁴தா⁴ மே

வித⁴த்தாம் ஸ்ரியம் கா³ஸி³ கல்யாணமூர்தி: || 1 ||

Though he always sports the appearance of a child, he can crumble the the mountains of obstacles. Though he is elephant-faced, he is honored even by his five-faced father Shiva (sadyaojAtam, vAmadevam, aghoram, tatpuruSham and IshAnam). Lord Brahma, Indra and the other Devas seek him to fulfil their aspirations. He is known as Ganesha and he is endowed with boundless glory. May he bless me with wealth!

AchAryA's humility

ந ஜாநாமி ஸப்³த³ம் ந ஜாநாமி சார்த²ம்

ந ஜாநாமி பத்³யம் ந ஜாநாமி க³த்³யம் |

சிதே³கா ஷடா³ஸ்யா ஹ்ரு³தி³த்³யோததே மே

முகா²ந்நி:ஸரந்தே கி³ரஸ்சாபி சித்ரம் || 2 ||

I know not the science of musical sounds, I know not the meanings of complex texts either, I know not the nature of shlokas made of four types of padAs, and nor do I know the intricacies of the Gadyam style! But in my heart, shines a effulgent light with luminous six faces, and because of that from my mouth, amazing phrases with musical tone and meanings pour out in extempore.

This shloka brings out the humility of the AchArya, who is considered as the greatest jnani, poet, and yogi who walked on the face of this earth. Meditating on the verse will bring wisdom to the aspirant.

Lord as the Goal of VedAs

மயூராதி⁴ருட⁴ம் மஹாவாக்யகூ³ட⁴ம்

மநோஹாரிதே³ஹம் மஹச்சித்தகே³ஹம் |

மஹீதே³வதே³வம் மஹாவேத³பா⁴வம்

மஹாதே³வபா³லம் பு⁴ஜே லோகபாலம் || 3 ||

When shrI shankara sang this verse, it is said that Lord Subrahmanya gave him darshan.

O Son of Mahadeva! Seated on the peacock chariot, being the essence of the great mahA vAkyAs, having wonderfully attractive body, dwelling in the heart of great sages, O the quintessence of four vedas! Thou are indeed the Lord of the Universe.

Reason for residing on the sea shore

யதா³ ஸந்நிதா⁴நம் க³தா மாநவா மே

ப⁴வாம்போ⁴தி⁴பாரம் க³தாஸ்தே ததை³வ |

இதி வ்யஞ்ஜயந்நிந்து⁴தீரே ய ஆஸ்தே

தமீடே³ பவித்ரம் பராஸக்திபுத்ரம் || 4 ||

O Lord Subrahmanya! son of spotless parAshakti [the Mother of the Cosmos], Thou have taken the your abode near the sea shore (Thiruchendur is a coastal town) as if it is indication that whenever the devotees take refuge in Thee, they can easily cross the ocean of Samsara (the eternal cycle of life and death) and reach the other side of the shore safely!

Destroyer of devotee's difficulties

யதா²பு³தே⁴ஸ்தரங்கா³ லயம் யாந்தி துங்கா³-

ஸ்ததை²வாபத³ ஸந்நிதௌ⁴ ஸேவதாம் மே ।

இதீவோர்மிபங்க்தீர்ந்ரு³ணம் த³ர்ஸயந்தம்

ஸதா³ பா⁴வயே ஹ்ரு³த்ஸரோஜே கு³ஹம் தம் || 5 ||

The waves of worries that haunt the minds of the devotees get destroyed like the waves of the ocean when they hit the shore, Thou stands on the sea-side town of Thiruchendur exemplifying this truth that the mental worry-waves get destroyed when the devotees surrender themselves at Thy feet. O Lord Guha (one who resides in the cave of the heart)! I meditate on you always!

Glory of Sugandha Hill

கி³ரௌ மந்நிவாஸே நரா யே⁵தி⁴ருடா⁴-

ஸ்ததா³ பர்வதே ராஜதே தே⁵தி⁴ருடா⁴:⁴ ।

இதீவ ப்³ருவந்³ந்த⁴ஸைலாதி⁴ருட⁴:

ஸ தே³வோ மு³தே³ மே ஸதா³ ஷண்மு³கோ²ஸ்து || 6 ||

O Lord Shanmukha! Thou stands on the top of the Sugandha hill, proclaiming that whenever the devotees climb this hill it will give the same benefit as climbing the king of mountains (Kailas)! May the six-faced lord on the Sugandha hills remain there to bless me!

Glory of Lord Guha

மஹாம்போ⁴தி⁴தீரே மஹாபாபசோரே

மு³நீந்த³ராநுகூலே ஸுக³ந்தா⁴க்²யஸைலே ।

கு³ஹாயாம் வஸந்தம் ஸ்வபா⁴ஸா லஸந்தம்

ஜநார்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ கு³ஹம் தம் || 7 ||

On the shores of the great ocean which steals away the sins of the devotees, stands the Sugandha hills, the most favourable site for the sages to perform their penance! Thou resides there to destroy the worries of the devotees! O self-luminous Lord who is present in the cave of the heart! I adore Thee!

Description of Lord's bed room

லஸத்ஸவர்ணகே³ஹே ந்ரு³ணம் காமதோ³ஹே

ஸுமஸ்தோமஸஞ்ச²ந்நமாணிக்யமஞ்சே ।

ஸமுத்³யத்ஸஹஸ்ரராக்ருஸ்யப்ரகாஸம்

ஸதா³ பா⁴வயே கார்திகேயம் ஸுரேஸம் ॥ 8 ॥

In a radiant golden bed room, on a cot set with rubies and covered on all sides with sweet smelling flowers, Thou art seated with the effulgence of thousand suns! Thou art the answer to every desire of the heart and Thou fulfils the righteous desires of Thy devotees! Thou art the lord of devas and son of the lord of the universe! O Kartikeya I meditate on Thee!

Meditation on Lord's feet

ரணத்³த⁴ம்ஸகே மஞ்ஜுளே⁵த்யந்தஸோணே

மநோஹாரிலாவண்யப்யூஷபூர்ணே ।

மந:ஷட்பதோ³ மே ப⁴வக்லேஸதப்த:

ஸதா³ மோத்³தாம் ஸ்கந்த³ தே பாத்³பத்³மே ॥ 9 ॥

Let the mind (like a bee) which is burdened with domestic troubles become happy by hovering around Thy lotus feet which is adorned with the jingling ringlets made of rings and beads, red in color indicating the grace, filled with the nectar of beauty and attracts the minds of the devotees.

Meditation on Lord's waist

ஸுவர்ணப⁴தி³வ்யாம்ப³ரெர்பா⁴ஸமாநாம்

க்வண்த்கிங்கிணீ²மேக²லாஸோப⁴மாநாம் ।

லஸத்³தே⁴மபட்டேந வித்³யோதமாநாம்

கடிம் பா⁴வயே ஸ்கந்த³ தே தீ³ப்யமாநாம் ॥ 10 ॥

Oh! Skanda, I meditate on Thy waist which is covered by a gold colored cloth, shining with a string of ringing bells and beads, wearing a shining gold belt over the golden silk cloth, and which is by itself self-resplendent

Meditation on Lord's Chest

புவிந்தே³ஸகந்யாக⁴நாபோ⁴க³துங்க³-

ஸ்தநாவிங்க³நாஸக்தகாஸ்மீராக³ம் ।

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வப⁴க்தாவநே ஸர்வதா³ ஸாநூராக³ம் ॥ 11 ॥

Oh! conqueror of Tarakasura! By embracing Valli's (Hunter's daughter) well-developed breast ornated with saffron, Thy chest became red colored, thereby manifesting your eternal grace towards devotees. And such a chest I adore.

Meditation on Twelve Arms

விதௌ⁴ க்லு³ப்தத³ண்டா³ந் ஸ்வலீலாத்⁴ரு³தாண்டா³-
 ந்நிரஸ்தேப⁴ஸுண்டா³ந் த்³விஷைக்காலத³ண்டா³ந் |
 ஹதேந்த³ராரிஷண்டா³ஞ்ஜக³த்த்ராணஸௌண்டா³ந்
 ஸதா³ தே ப்ரசண்டா³ந் ஸ்ரயே பா³ஹுத³ண்டா³ந் || 12 ||

Oh! Shanmuga! Thy arms punished Brahma, Thy arms governs the world as Thy play, Thy arms killed Soorapadma and other demons who are enemies of Indra, Thy arms are matchless in protecting the Universe, and Thy arms are a terror to Thine enemies. I worship Thy twelve arms which does all these things effortlessly.

Meditation on Lord's Six Faces

ஸதா³ ஸாரதா:³ ஷண்ம்ரு³கா³ங்கா யதி³ ஸ்யு:
 ஸமுத்³யந்த ஏவ ஸ்தி²தாஸ்சேத்ஸமந்தாத் |
 ஸதா³ பூர்ணபி³ம்பா:³ கலங்கைஸ்ச ஹீநா-
 ஸ்ததா³ த்வந்மு²கா²நாம் ப்³ருவே ஸ்கந்த³ ஸாம்யம் || 13 ||

What can I compare to Thy six faces! If there be six full moons free from blemishes and if those moons be ever shining on all sides, even then they would be no match to your effulgent faces.

Meditation on Lord's Facial Features

ஸ்பு²ரந்மந்த³ஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்ச-
 த்கடாக்ஷாவலீப்⁴ரு³ங்க³ஸங்கோ⁴ஜ்ஜ்வலாநி |
 ஸுதா⁴ஸ்யந்தி³பி³ம்பா³த⁴ராணீஸஸுலீநோ
 தவாலோகயே ஷண்மு²கா²ம்போ⁴ருஹாணி || 14 ||

Oh! Son of Parameshwara, I see Thy six lotus smiling faces shining like a group of swans, having gleaming side glance ever moving like a row of bees and with red lips overflowing with nectar.

Meditation on Lord's Twelve Eyes

விஸாலேஷு கர்ணந்ததீ³ர்கே⁴ஷ்வஜஸ்ரம்

த³யாஸ்யந்தி³ஷு த³வாத³ஸஸ்வீக்ஷணேஷு |

மயீஷைக்கடாக்ஷ: ஸக்ரு³த்பாதிதஸ்சே-

த³ப⁴வேத்தே த³யாஸீல கா நாம ஹாநி: || 15 ||

Oh! Son of Parameshwara! Oh! Merciful Lord!

When Thou hast twelve broad long eyes extending upto ears, what will Thou loose by casting that side glance for a moment [on me]?

Meditation on Lord's Six Heads

ஸுதாங்கோ³த³ப⁴வோ மே⁵ஸி ஜீவேதி ஷட்³தா⁴

ஜபந்மந்த்ரமீஸோ முதா³ ஜிக்⁴ரதே யாந் |

ஜக³த³பா⁴ரப்⁴ரு³த³ப⁴யோ ஜக³ந்நாத² தேப்⁴ய:

கிரீடோஜ்ஜ்வலெப்⁴யோ நமோ மஸ்தகேப்⁴ய: || 16 ||

Oh! Lord of the Universe! I offer my prostration to Thy six heads wearing crowns with brilliant rubies which protect the welfare of creatures, which were smelt by Parameshwara with joy uttering six times the mantra “Child Thou were born of me, May Thou live long.”

Meditation on Lord Balasubrahmanya

ஸ்பு²ரத்³ரத்நகேயூரஹாராபி⁴ராம-

ஸ்சலத்குண்ட³லஸ்ரீலஸத்³க³ண்ட³பா⁴க: ³ |

கடெள பீதவாஸா: கரே சாருஸக்தி:

புரஸ்தாந்மமாஸ்தாம் புராரேஸ்தநாஜ: || 17 ||

Oh Kumara! Son of Lord Parameshwara (who destroyed Tripura)!

With garlands of brilliant rubies on Thy shoulders and chest, with bright cheeks shining when pendants dangling from Thy ears, wearing silk garment around Thy waist, and with vel in Thy hand, Oh! Lord appear before me (It is said that Lord appeared before AchArya when he sung this stotra)!

Meditation on Somaskandar

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந்ப்ரஸார்யா-

ஹ்வயத்யாத³ராச்²ங்கரே மாதூரங்காத் |

ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகா³த்ரம் ப⁴ஜே பா³லமுர்திம் || 18 ||

When Lord Shankara called Thee affectionately with arms extended.

Thou hurriedly rose from Mother's lap and rushed into Shankara's arms who embraced thee affectionately. I meditate on such a Lord Kumara.

Meditation on Lord's Eleven Names to Conquer Passions

குமாரேஸஸூநோ கு³ஹ ஸ்கந்த³ ஸேநா-

பதே ஸக்திபாணே மயூராதி⁴ரூட⁴ |

புலிந்தா³த்மஜாகாந்த ப⁴க்தார்திஹாரிந்

ப்ரபோ⁴ தாரகாரே ஸதா³ ரக்ஷ மாம் த்வம் || 19 ||

Oh kumara! Oh Son of Lord of the Universe! One shines in the cave of the heart as GuhA!

Oh skanda! Oh Lord of the Devas Army! Oh Wielder of the weapon Vel (spear) which is the svarUpa of Parashakti!

One who rides on the peacock chariot! Oh Beloved of the Hunter's daughter (Valli)!

Destroyer of the sins of your devotees! Enemy of the TarAkasura! Oh Lord protect me!

It is said that one who recites these nine will over come the passions.

Prayer for Darshan During the Last Moments of Life

ப்ரஸாந்தேந்த³ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே

கபோ²த்³கா³ரிவக்த்ரே ப⁴யோத்கம்பிகா³த்ரே |

ப்ரயானோந்முகே² மய்யநாதே² ததா³நீம்

த்³ருதம் மே த³யாலோ ப⁴வாக்³ரே கு³ஹ த்வம் || 20 ||

Hail Guha, Dayalo. During the last moments of my life, when

I will have lost control of senses, when I will have lost consciousness, when I will be unable move my limbs, when I will be emitting foam of phlegm, when my body will be trembling with fear of death, when I will have none to protect me, Thou must hasten to give me Darshan then.

Prayer to Give Darshan During Death Pangs

க்ரு³தாந்தஸ்ய தூ³தேஷு சண்டே³ஷு கோபா-

த்³த³ஹு ச்சி²ந்த³தி⁴ பி⁴ந்த³தீ⁴தி மாம் தர்ஜயத்ஸு |

மயூரம் ஸமாருஹ்ய மா பை⁴ரிதி த்வம்

புர: ஸக்திபாணிர்மமாயாஹி ஸீக்⁴ரம் || 21 ||

Oh! Lord, when ferocious messengers of Death-God come to torture me angrily shouting, “Burn him, Kill him”

Oh! Lord Thou must hasten to appear before me, riding on Peacock, carrying Shaktivel, to encourage me not to be afraid.

Prayer for Protection During Last Moments

ப்ரணம்யாஸக்ரு³த்பாத³யோஸ்தே பதித்வா

ப்ரஸாத³ய ப்ரபோ⁴ ப்ரார்த²யே⁵நேகவாரம் |

ந வக்தும் க்ஷமோ⁵ஹம் ததா³நீம் க்ரு³பாப்³தே⁴

ந கார்யாந்தகாலே மநாக³ப்யுபேக்ஷா || 22 ||

Oh Merciful Lord! I am prostrating to Thy feet often to secure Thy blessings. Oh treasure house of mercy! I offer prayers to please Thee. Thou should not be indifferent towards me during my last moments. At that time I may not have the control and energy to pray to Thee!

Prayer to Drive Away Mental Worries

ஸஹஸ்ராண்ட³போ⁴க்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரஸ்ச தை³த்ய: |

மமாந்தர்ஹ்ரு³தி³ஸ்த²ம் மந:க்லேஸமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ⁴ கிம் கரோமி க்வ யாமி || 23 ||

O Lord! Thou hast slain the demon Soora who ruled the thousand universes! So were the demons TARakasura and Simhavaktra. But Lord, why have you not killed the demon called mental worry which haunts my mind? When it is afflicting me, what will I do? and where will I go [other than you for help]?

Prayer to Destroy Mental Worries

அஹம் ஸர்வதா³ து:³க²பா⁴ராவஸந்நோ

ப⁴வாந்த³நப³ந்து⁴ஸ்த்வத³ந்யம் ந யாசே |

ப⁴வத்³ப⁴க்திரோத⁴ம் ஸதா³ க்ஷு³ப்தபா³த⁴ம்

மமாதி⁴ம் த்³ருதம் நாஸயோமாஸுத த்வம் || 24 ||

Oh Son of Uma! I am always troubled by the mental worries. Thou art the friend of helpless!
I approach none but you for saving me. Quickly destroy my mental worries as they interfere
with my devotion towards Thee!

Glory of Lord's Holy Ash

அபஸ்மாரகுஷ்ட²க்ஷயார்ஸ: ப்ரமேஹ-

ஜ்வரோந்மாத³கு³ல்மாதி³ரோகா³ மஹாந்த: |

பிஸாசாஸ்ச ஸர்வே ப⁴வத்பத்ரபூ⁴திம்

விலோக்ய க்ஷணத்தாரகாரே த்³ரவந்தே || 25 ||

Oh Conqueror of Taraka! Severe epilepsy, leprosy, consumption, lung diseases, venereal
diseases, fevers, mental diseases of all types, they run away the moment they Thy vibhuti.

Acts of the Indriyas

த்³ரு³ஸி ஸ்கந்த³மூர்தி: ஸ்ருதௌ ஸ்கந்த³கீர்தி-

ர்முகே² மே பவித்ரம் ஸதா³ தச்சரித்ரம் |

கரே தஸ்ய க்ரு³த்யம் வபுஸ்தஸ்ய ப்⁴ரு³த்யம்

கு³ஹே ஸந்து லீநா மமாஸேஷபா⁴வா: || 26 ||

Always may I have before my eyes the Murti of Lord Skanda!

Always let my ears hear only the praises of Lord Skanda! Always let my mouth sing the
praise of Lord Skanda! Always let my hands be of service to the Lord! Always let my
body be a servant to the Lord!

Let my limbs, thoughts and actions be devoted to Skanda!

Lord Guha Alone is the Saviour of the Ordinary

முநீநாமுதாஹோ ந்ரு³ணம் ப⁴க்திபா⁴ஜா-

மபீ⁴ஷ்டப்ரதா:³ ஸந்தி ஸர்வத்ர தே³வா: |

ந்ரு³ணமந்த்யஜாநாமபி ஸ்வார்த²தா³நே

கு³ஹாத்³தே³வமந்யம் ந ஜாநே ந ஜாநே || 27 ||

In all the worlds there are Devas to grant the boons of sages and great bhaktas. But for the
lowly and ordinary devotees, I know not of any other Deity to protect them except Guha!

Six Faced Lord is Our Family Deity

கலத்ரம் ஸுதா ப³ந்து⁴வர்க:³ பஸூர்வா
 நரோ வாத² நாரி க்³ரு⁴ஹே யே மதீ³யா: |
 யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ ப⁴வந்தம்
 ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமார || 28 ||

Oh Lord KumAra!

Let my wife, children, relatives, friends, other men and women in our household, venerate Thee! praise Thee! and always absorbed in Thy thoughts!

Prayer to Vel to Destroy Diseases

ம்ரு³கா:³ பக்ஷி⁴னோ த³ம்ஸகா யே ச து³ஷ்டா-
 ஸ்ததா² வ்யாத⁴யோ பா³த⁴கா யே மத³ங்கே³ |
 ப⁴வச்ச²க்திதீக்ஷணக்³ரபி⁴ந்நா: ஸுதூ³ரே
 விந்ஸ்யந்து தே தூர்ணிதக்ரௌஞ்ஜஸைல || 29 ||

Oh! Destroyer of Krauncha Shaila!

Let every thing that trouble my body, birds, beasts, insects, severe diseases, be pierced by Thy powerful weapon Vel and taken far away and destroyed.

Prayer to Father of the Universe

ஜநிதீ⁴ பிதா ச ஸ்வபுத்ராபராத⁴ம்
 ஸஹேதே ந கிம் தே³வஸௌநாதி⁴நாத² |
 அஹம் சாதிபா³லோ ப⁴வாந் லோகதாத:
 க்ஷமஸ்வாபராத⁴ம் ஸமஸ்தம் மஹேஸ || 30 ||

Do not the parents overlook the faults of their children?

Oh! Chief of the army of Devas! I am a small child. Thou art the Father of the Universe.
 Oh MaheshA! Forgive all my faults.

Prayer to the Lord

நம: கேகிநே ஸக்தயே சாபி துப்⁴யம்
 நமஸ்சா²க³ துப்⁴யம் நம: குக்குடாய |
 நம: ஸிந்த⁴வே ஸிந்து⁴தே³ஸாய துப்⁴யம்
 புந: ஸ்கந்த³மூர்தே நமஸ்தே நமோஸ்து || 31 ||

I bow to Thee, O Peacock (the symbol of vedas)!

I bow to Thee, O Shakti Weapon (Vel is Parashakti herself),
I bow to Thee, O Sheep (the symbol of MAya tattvam)
I bow to Thee, O Cock (the symbol of Ego)
I bow to Thee, O Ocean (the symbol of ananda)
I bow to Thee, O Thiruchendur Shrine
I bow to Thee, O Lord Skanda!
I bow to Thee again and again!
Let all my prostrations reach Thee!

Prayer to Lord to Reveal His Powers

ஜயாநந்த³பூ⁴மஞ்ஜயாபாரதா⁴ம-
ஞ்ஜயாமோக⁴கீர்தே ஜயாநந்த³மூர்தே ।
ஜயாநந்த³விந்தோ⁴ ஜயாஸேஷப³ந்தோ⁴
ஜய த்வம் ஸதா³ முக்திதா³நேஸஸூநோ ॥ 32 ॥
O Source of ananda, reveal Thyself!
O Embodiment boundless effulgent light, reveal Thyself!
O Lord! who has all pervading glory, reveal Thyself!
O Embodiment of bliss, reveal Thyself!
O Lord, Thou art the ocean of bliss, reveal Thyself!
O Lord who is the friend of all creatures, reveal Thyself!
O Lord, Son of Parameshwara, Bestower of liberation, reveal Thy Glory
to me and protect me!

Effect of Reciting These Shlokas

பு⁴ஜங்கா³க²யவ்ரு³த்தேந க்ஷு³ப்தம் ஸ்தவம் ய:
படே²த³ப⁴க்தியுக்தோ கு³ஹம் ஸம்ப்ரணம்ய ।
ஸுபுத்ராந்கலத்ரம் த⁴நம் தீ³ர்சு⁴மாயு-
ர்லபே⁴த்ஸகந்த³ஸாயுஜ்யமந்தே நர: ஸ: ॥ 33 ॥

That holy devotee, who prostrates to Lord Guha, reciting the Bhujanga stotra daily, with devotion, will be blessed with good sons, good wife, wealth and long life, and at end of his life, will attain eternal bliss with Lord Skanda

॥ இதி ஸ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ரு³தௌ
ஸ்ரீஸுப்³ரஹ்மண்யபு⁴ஜங்க³ம் ஸம்பூர்ணம் ॥

Encoded and proofread by

Ravishankar Mayavaram, P. P. Narayana swami swami@math.mun.ca, Karthik Raman

——
Shri Subrahmanya Bhujangam 1
pdf was typeset on March 31, 2024

——
Please send corrections to sanskrit@cheerful.com

